

அழகின் சிரிப்பு!

அழு

காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்!

கடற்பரப்பில், ஓளிப்புனவில் கண்டேன்! அந்தச் சேர்வையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்,

தொட்டூஇடம் எலாம்கன்னில் தட்டுப் பட்டாள்! மாலையிலே மேற்றிசையில் இலகு கிண்ற

மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள்! ஆலஞ் சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்

தனில் அந்த ‘அழகே’ன்பாள் கவிதை தந்தாள்.

சிறுகுழந்தை விழியினிலே ஓளியாய் நின்றாள்;

திருவிளக்கில் சிரிக்கின் றாள்; நாரெ உத்து நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வ ளவில்

நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோள் புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்

புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய் நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என்

நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்.

திசைகண்டேன், வான்கண்டேன், உட்புறத்துச்

செறிந்தனவாம் பலப்பலவும் கண்டேன். யாண்டும் அசைவளவும் நின்றனவும் கண்டேன். மற்றும்

அழுகுதனைக் கண்டேன் நல் வின்பங் கண்டேன்.

பசையுள்ள பொருளிலெலாம் பசையவள் காண்!

நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்!

நல்லழுகு வசப்பட்டால் துண்ப மில்னல்.

கடல்

மணல் அலைகள்

ஹருக்குக் கிழக்கே உள்ள

பெருங்கடல் ஓர மெல்லாம்,

கிரியின் உடல் வன் னம்போல்

மணல் மெத்தை; அம்மெத் தைமேல்

நேரிடும் அலையோ, கல்வி

நிலையத்தின் இளைஞர் போலப்

பூரிப்பால் ஏறும்; வீழும்;

புரண்டிடும்; பாராய் தம்பி.

மணற்கரையில் நண்டுகள்

வெள்ளிய அன்னக் கூட்டம்
விளையாடி வீழ்வ தைப்போல்
துள்ளியே அலைகள் மேன் மேல்
கரையினிற் சுழன்று வீழும்!
வெள்ளலை, கரையைத் தொட்டு
மீண்டபின் சிறுகால் நண்டுப்
பிள்ளைகள் ஒடி ஆடிப்
பெரியதோர் வியப்பைச் செய்யும்.

புரட்சிக்கப்பால் அமைதி

புரட்சிக்கப் பால் அமைதி
பொலியுமாம். அதுபோல். ஓரக்
கரையினில் அலைகள் மோதிக்
கலகங்கள் விளைக்கும்; ஆனால்
அருகுள்ள அலைகட கப்பால்
கடவிடை அமைதி அன்றோ!
பெருந்தை வான்மு கக்கும்;
வான்நிறம் பெருந்தை வாங்கும்!

கடவின் கண்கொள்ளாக் காட்சி

பெரும்புனல் நிலையும், வானிற்
பிணைந்தாக் கரையும், இப்பால்
ஒருங்காக வடக்கும் தெற்கும்
ஒடு நீர்ப் பரப்பும் காண
இருவிழிச் சிறகால் நெஞ்சம்
எழுந்திடும்; முழுதும் காண
ஒருகோடிச் சிறகு வேண்டும்
ஒகோகோ எனப்பின் வாங்கும்.

கடலும் இளங் கதிரும்

எழுந்தது செங்க தீர் தான்
கடல்மிசை! அட்டா எங்கும்
விழுந்தது தங்கத் தூற்றல்!
வெளியெலாம் ஓளியின் வீச்சு!
முழங்கிய நீர்ப்ப ரப்பின்
முழுதும்பொன் ஜொளி பறக்கும்
பழங்கால இயற்கை செய்யும்
புதுக்காட்சி பருகு தம்பி!

கடலும் வானும்

அக்கரை, சோலை போலத்
தோன்றிடும்! அந்தச் சோலை,
திக்கெலாம் தெரியக் காட்டும்
இளங்கதிர்ச் செம்ப முத்தை!
கைக்கொள்ள அம்மு கில்கள்
போராடும்! கருவா னத்தை
மொய்த்துமே செவ்வா ணாக்கி
முடித்திடும்! பாராய் தம்பி!

எழுந்த கதீர்

இளங்கதிர் எழுந்தான்; ஆங்கே
இருளின்மேல் சினத்தை வைத்தான்;
களித்தன கடலின் புட்கள்
எழுந்தன கைகள் கொட்டி!
ஒளித்தது காரி ருள்போய்!
உள்ளத்தில் உவகை பூக்க
இளங்கதிர், பொன்னி றத்தை
ஙங்கனும் இறைக்க லாணான்.

கடல் முழுக்கம்

கடல்நீரும், நீல வானும்
கைகோக்கும்! அதற் கிதற்கும்
இடையிலே கிடக்கும் வெள்ளம்
எழில்வீணை; அவ்வீணை மேல்
அடிக்கின்ற காற்றோ வீணை
நரம்பினை அசைத் தின்பத்தை
வடிக்கின்ற புலவன்! தம்பி
வண்கடல் பண்பா டல்கேள்!

நடுப்பகற் கடலின் காட்சி

செழுங்கதிர் உச்சி ஏறிச்
செந்தணால் வீச தல்பார்!
புழங்கிய மக்கள் தம்மைக்
குளிர்காற்றால் புதுமை செய்து
முழங்கிற்றுக் கடல்! இவ்வைய
முழுவதும் வாழ்விற் செம்மை
வழங்கிற்றுக் கடல்! நற் செல்வம்
வளர்க்கின்ற கடல்பார் தம்பி!

நிலவிற் கடல்

பொன்னுடை களெந்து, வேறே
புதிதான முத்துச் சேலை
தன்இடை அணிந்தாள் அந்தத்
தடங்கடற் பெண்ணாள். தம்பி
என்னென்று கேள்; அ தோபார்
எழில் நிலா ஒளிகொட்ட டிற்று!
மன்னியே வாழி என்று
கடவினை வாழ்த்தாய் தம்பீ!

தென்றல்

மென்காற்றும் வன்காற்றும்

அண்டங்கள் கோடி கோடி
அனைத்தையும் தன்ன கத்தே
கொண்டார் பெரும் புறத்தில்
கூத்திடு கின்ற காற்றே!
தின்குன்றைத் தூள் தூளாகச்
செய்யினும் செய்வாய்; நீஒர்
துண்துளி அனிச்சம் பூவும்
நோகாது நுழைந்தும் செல்வாய்!

தென்னாடு பெற்ற செல்வம்

உன்னிடம் அமைந் திருக்கும்
உன்மையின் விரிவில், மக்கள்
சின்னதோர் பகுதி யேனும்
தெரிந்தார்கள் இல்லை; யேனும்
தென்னாடு பெற்ற செல்வத்
தென்றலே உன்இன் பத்தைத்
தென்னாட்டுக் கல்லால் வேறே
எந்நாட்டில் தெரியச் செய்தாய்?

தென்றவின் நலம்

குளிர் நறுஞ் சந்தனஞ் சார்
பொதிகையில் குளிர்ந்தும், ஆங்கே
ஒளிர் நறு மலின் ஊடே
மனத்தினை உண்டும், வண்டின்
கிளர் நறும் பண்ணில் நல்ல
கேள்வியை அடைந்தும் நாளும்,
வளர்கின்றாய் தென்ற லேசன்
வரவினை வாழ்த்தா ருண்டா?

அசைவின் பயன்

உன்அரும் உருவம் காணேன்
 ஆயினும் உன்றன் ஒவ்வோர்
 சின்னாநல் அசைவும் என்னைச்
 சிலிர்த்திடச் செய்யும்! பெற்ற
 அன்னையைக் கண்ட்டார், அன்னை
 அன்பினைக் கண்ணிற் காணார்,
 என்னினும் உயிர்க் கூட்டத்தை
 இணைத்திடல் அன்பே அன்றோ?

தென்றவின் குறும்பு

உலைத்தீயை ஊது கின்றாய்;
 உலைத்தீயில் உருகும் கொல்லன்
 மலைத்தோளில் உனது தோனும்,
 மார்பினில் உன்பு மார்பும்
 சலிக்காது தழுவத் தந்து
 குளிர்ச்சியைத் தருவாய்! பெண்கள்
 விலக்காத உடையை நீபோய்
 விலக்கினும், விலக்கார் உன்னை!

குழந்தையும் தென்றலும்

இழந்திட்டால் உயிர்வா ழாத
 என்னாசை மலர்மு கத்துக்
 குழந்தையின் நெற்றி மீது
 குழவினை அசைப்பாய்; அன்பின்
 கொழுந்தென்று நினைத்துக், கண்ணிற்
 குளிர்செய்து, மேனி எங்கும்
 வழிந்தோடிக், கிலு கிலுப்பை
 தன்னையும் அசைப்பாய் வாழி!

தென்றல் இன்பம்

இருந்தலூர் மணமும், மிக்க
 இனியதோர் குளிரும், கொண்டு
 விருந்தாய்நீ அடையுந் தோறும்
 கோடையின் வெப்பத் திற்கு
 மருந்தாகி அயர்வி னுக்கு
 மாற்றாகிப், பின்னர் வானிற்
 பருந்தாகி, இளங்கி ஸௌமேற்
 பறந்தோடிப் பாடு கின்றாய்!

தென்றவின் பயன்

எழுதிக்கொண் டிருந்தேன், அங்கே
எழுதிய தானும் கண்டாய்;
வழியோடு வந்த நீயோ
வழக்கம்போல் இனபம் தந்தாய்
“எழுதிய தாளை நீரன்
கிளப்பினை” என்று கேட்டேன்
புழுதியைத் துடைத்தேன் என்றாய்
மீண்டும் நீ புனர்ந்தாய் என்னை!

தென்றற்கு நன்றி

கழுகொடு, நெடிய தென்னை,
கமழ்கின்ற சந்த னங்கள்
சமைக்கின்ற பொதிகை அன்னை,
உணைத்தந்தாள்; தமிழூத் தந்தாள்;
தமிழ்எனக் ககத்தும், தக்க
தென் றல்நீ புறத்தும், இனபம்
அமைவுறச் செய்வ தெநான்
கனவிலும் மறவேன் அன்றோ?

தென்றவின் விளையாட்டு

களிச்சிறு தும்பி பெற்ற
கண்ணாடிச் சிறகில் மின்னித்,
துளிச்சிறு மலர் இ தழுமேல்
கூத்தாடித் துளித்தேன் சிந்தி,
வெளிச்சிறு பிள்ளை யாடும்
பந்தோடு விளையா டிப், போய்க்,
கிளிச்சிற காடை பற்றிக்
கிழிக்கின்றாய் தென்ற லேநீ!

காடு

மலைப்பு வழி

நாடினேன்; நடந்தேன்; என்றன்
நகராடு வியத்தைத் தாண்டித்
தேடினேன்; சிற்றூர் தந்த
காட்சியைச் சிலைத்தேன்; சென்றேன்;
பாடினேன்; பழுந்தேன்; தேய்ந்த
பாதையை இழந்தேன். அங்கே
மாடிவீ டொன்று மில்லை
மரங்களோ பேச வில்லை!

வழியடையாளம்

மேன் மேலும் நடந்தேன்; அங்கே
 ‘மேற்றிசை வானம்’ என்னை
 ‘நான் தம்பி என்னை நோக்கி
 நட தம்பி!’ எனச்சொல் விற்று!
 வான்வரை மேற்குத் திக்கை
 மறைத்திட்ட புகைநீ லத்தைத்
 தேன்கண்டாற் போலே கண்டேன்
 திகழ்நாடு நோக்கிச் சென்றேன்

காட்டின் அருகு

வன்மை கொள் பருக்கைக் கல்லின்
 வழியெலாம் பள்ளம், மேடு!
 முன்னாக இறங்கி ஏறி
 முதலைகள் கிடப்ப தைப்போல்
 சின்னதும் பெரிது மான
 வெடிப்புக்கள் தாண்டிச் சென்றேன்;
 ‘கன்மாடம்’ எனும்பு நாக்கள்
 கற்களைப் பொறுக்கக் கண்டேன்.

மயிலின் வரவேற்பு

மகிழ்ந்துநான் ஏகும் போதில்
 காடுதன் மயிலை ஏவி
 அகவலால் வரவேற் பொன்றை
 அனுப்பிற்று! கொன்றைக் காய்க்கு
 நிகரான வாலை ஆட்டிக்
 காரெவி நின்று நின்று
 நகர்ந்தது கூடச் சென்றேன்
 நற்பாதை காட்டும் என்றே.

தமிழா நீ வாழ்க!

முகத்திலே கொடுவாள் மீசை
 வேடன், என் எதிரில் வந்தான்.
 அகப்பட்ட பறவை காட்ட,
 அவற்றின் பேர் கேட்டேன்! வேடன்
 வகைப்பட்ட பரத்து வாசன்
 என்பதை வலியன் என்றான்;
 சகோ தரத்தைச் செம்போத் தென்றான்!
 தமிழா நீ ஸாழ்க என்றேன்.

வேடன் வழி கூறினான்

“போம் அங்கே! பாரும் அந்தப்
புள்ளு மிச்சை என்றான்
ஆம் என்றேன்” அழைத்தான் ஜியா
குருந்தென்றும் அறைவார் என்றான்?
ஆம் என்றேன் தெரிந்த வன்போல்!
“அப்பக்கம் நோக்கிச் சென்றால்
மாமரம் இருக்கும் அந்த
வழிச்செல்வீர்” என்றான் சென்றேன்

காட்டின் உச்சிக்கிளையில் குரங்கு ஊசல்

செருந்தி, யாச் சா, இலந்தை,
தேக்கிந்து கொன்றை யெல்லாம்
பெருங்காட்டின் கூரை! அந்தப்
பெருங்கூரை மேலே நீண்ட
ஒரு முங்கில், இரு குரங்கு
கண்டேன் பொன் னூசல் ஆடல்!
குருந்தடையாளம் கண்டேன்
கோணல்மா மரமும் கண்டேன்!

பாம்பின் வாயில் தாயைப் பறிகொடுத்த மான்கன்றை நரியடித்தது

ஆனைழன் நிளம ரத்தை
முறித்திடும்; ஆந்தைக் கூட்டைப்
ழனை ஒன் றணுகும்; அங்கே
புலி ஒன்று தோன்றும்; பாம்பின்
பானைவாய் திறக்கக் கண்டு
யாவுமே பறக்கும்; கண்றோ
மானைக்கா ணாது நிற்கும்!
அதை ஒரு நரிபோய் மாய்க்கும்.

மயிலுக்குக் கரடி வாழ்த்து

இழந்தபெட்ட டையினைக் கண்டே
எழுந்தோடும் சேவல் வாலின்
கொழுந்துபட்ட டெழுந்த கூட்டக்
கொசுக்களை முகில்தான் என்று
தழைந்ததன் படம்விரிக்கும்
தனி மயிலால், அடைத் “தேன்”
வழிந்திடும்; கரடி வந்து
மயிலுக்கு வாழ்த்துக் கூறும்.

பயன்பல விளைக்கும் காடு

ஆடிய கிளைகள் தோறும்
 கொடிதொங்கி, அசையும்! புட்கள்
 பாடிய படியிருக்கும்!
 படைவிலங் கொன்றை யொன்று
 தேடிய படியிருக்கும்!
 காற்றோடு சருகும் சேர்ந்து
 நீடிசை காட்டா நிற்கும்;
 பயன்தந்து நிற்கும் காடே!

குன்றம்

மாலை வானும் குன்றமும்

தங்கத்தை உருக்கி விட்ட
 வானோடை தன்னி லேழூர்
 செங்கதுர் மாணிக் கத்துச்
 செழும்பழம் முழுகும் மாலை,
 செங்குத்தாய் உயர்ந்த குன்றின்
 மரகதத் திருமே வீச்கு
 மங்காத பவழம் போர்த்து
 வைத்தது வையம் காண!

ஒளியும் குன்றம்

அருவிகள், வயிரத் தொங்கல்!
 அடர்செடி, பச்சைப் பட்டே!
 குருவிகள், தங்கக் கட்டி!
 குளிர்மலர், மணியின் குப்பை.
 எருதின்மேற் பாயும் வேங்கை,
 நிலவுமேல் எழுந்த மின்னல்,
 சருகெலாம் ஒளிசேர் தங்கத்
 தகடுகள் பார டாநீ!

கிளி எறிதல்

தலைக்கொன்றாய்க் கதிரைக் கொத்தித்
 தழைபசுஞ் சிறக டித்து
 மலைப்புன்னை மரத்தின் பக்கம்
 வந்திடும் கிளிக்கூட்ட டத்தில்
 சிலைப்பொன்னாள் கவண் எறிந்து,
 வீழ்த்தினேன் சிறகை என்றாள்
 குலுக்கென்று சிரித்தொ ருத்தி
 : “கொழும்புன்னை இணைகள்” என்றாள்.

குறவன் மயக்கம்

பதட்டமாய்க் கிளிளன் றெண்ணி
 ஆதொண்டைப் பழம்பார்த் தாளை
 உதட்டினைப் பிதுங்கிக் “கோவை”
 உன்குறி பிழைன் றோதும்!
 குதித்தடி மான்மான் என்று
 குறுந்தடி தூக்கு வாளைக்,
 கொதிக்காதே நான் அம் மானே
 எனால் பெண் கூறி நிற்பாள்!

குன்றச் சாரல், பிற

குன்றத்தின் “சாரல்”, குன்றின்
 அருவிகள் குதிக்கும் “பொய்கை”
 பன்றிகள் மணற்கி ழங்கு
 பறித்திடும் “ஊக்கம்”, நல்ல
 குன்றியின் மணியால், வெண்மைக்
 கொம்பினால் அணிகள் பூண்டு
 நின்றிடும் குறத்தி யர்கள்
 “நிலாமுகம்” பாரடா நீ!

குறத்தியர்

“நிறைதினைக் கதிர் முதிர்ந்து
 நெடுந்தானும் பழுத்த கொல்லைப்
 புறத்தினில் தேர்போல் நீண்ட
 புதுப்பரண் அமைத்து, மேலே
 குறத்தியர் கவண்ண டுத்துக்
 குறிபார்க்கும் விழி, நீ லப்பு!
 எறியும்கை, செங்காந் தட்டு!
 உடுக்கைதான் எழில்இ டுப்பே!

மங்கிய வாளில் குன்றின் காட்சி!

மறைகின்றான் பரிதி; குன்ற
 மங்கையோ ஓளியிய ழந்து.
 நிறைமுங்கில் இளங்கை நீட்டி
 வாராயோ எனா மைப்பாள்!
 சிறுபுட்கள் அலறும்! யாளை
 இருப்பிடம் சேரும்! அங்கோர்
 குறுந்தி ஊளைச் சங்கால்
 இருள்இருள் என்று கூவும்

நிலவும் குன்றும்

இருந்தலூர் கருந்தி ரைக்குள்
 இட்டபொற் குவியல் போலே,
 கருந்தமிழ்ச் சொல்லுக் குள்ளே
 கருத்துக்கள் இருத்தல் போலே
 இருள்முடிற் றுக்குன் றத்தை!
 நாழிகை இரண்டு செல்லத்
 திரும்பிற்று நிலவு; குன்றும்
 திகழ்ந்தது முத்துப் போலே!

எழில் பெற்ற குன்றும்

நீலமுக் காட்டுக் காரி
 நிலாப்பெண்ணாள், வற்றக் காய்ந்த
 பாலிலே உறைமோர் ஊற்றிப்
 பருமத்தால் கடைந்து, பானை
 மேலுற்ற வெண்ணெய் அள்ளிக்
 குன்றின்மேல் வீசி விட்டாள்!
 ஏலுமட்ட உந்தோ மூநீ
 எடுத்துண்பாய் எழிலை எல்லாம்!

முகில் மொய்த்த குன்றும்

ஆனைகள், முதலைக் கூட்டம்,
 ஆயிரம் கருங்கு ரங்கு,
 வானிலே காட்டி வந்த
 வண்முகில் ஒன்று கூடிப்
 பானையில் ஊற்று கிண்ற
 பதநீர்போல் குன்றில் மொய்க்கப்
 போனது; அடிமை நெஞ்சும்
 புகைதல்போல் தோன்றும் குன்றும்!

ஆறு

நீற்ற ஆற்றுப் பாதை

இருபக்கம் மன்மே டிட்டும்,
 இடைஆழ்ந்தும், நீள மான
 ஒருபாதை கண்டேன், அந்தப்
 பாதையின் உள்ளி டத்தில்
 உரிந்தநற் றாழும் பூவின்
 நறும்பொடி உதிர்ந்த தைப்போல்
 பெருமனல், அதன்மே வெல்லாம்
 கதிரொளிப் பெருக்கம், கண்டேன்!

வழிப்போக்கு

மணல்சுடும்; வழிச்செல் வோர்கள்,
இறங்கியும் ஏறியும் போய்
அணைக்கரை மேட்டின் அண்டை
அடர்மர நிழவில் நின்று
தன்லேறும் தம்கால் ஆற்றிக்
சாலைகள் ஞேரக் காண்பார்.
அணிநிலம் நடுவில் ஆற்றுப்
பாதை ‘வான் வில்’ போல் தோன்றும்.

வெள்ளம் வருமுன்

வெப்பத்தால் வெதும்பு கிணறு
வெளியெலாம் குளிர்காற் ரொன்று
தொப்பென்று குதிக்க, அங்கே
துளிரெலாம் சிலிர்க்கக் கண்டேன்.
எப்பக்கம் இருந்தோ கூட்டப்
பறவைகள் இப்பக் கத்துக்
குப்பத்து மரத்தில் வந்து
குந்திய புதுமை கண்டேன்.

வெள்ளத்தின் தோற்றம்

ஒலிஒன்று கேட்டேன், ஓஜ
புதுப்புனல்! பெரிய வெள்ளம்,
சலசல என்று பாய்ந்து
வரக்கண்டேன், தனல் நிறத்தில்
நிலவொத்த நிறம்க லந்து
நெடுவானின் சுடரும் வாங்கிப்
பொலிந்தது! கோடை யாட்சி
மாற்றிற்றுப் புரட்சி வெள்ளம்.

வெள்ளப் பாய்ச்சல்

பெருஞ்சிங்கம் அறைய வீழும்
யானைபோல் பெருகிப் பாய்ந்து
வரும்வெள்ளம், மோத லாலே
மணற்கரை இடிந்து வீழும்!
மருங்கினில் இருந்த ஆஹும்
மல்லாந்து வீழும் ஆற்றில்!
பருந்து, மேற் பறக்கும்! நீரில்,
பட்டாலைச் சுழற்றும் வாளை!

வெள்ளத்தின் வரவறிதல்

கரையோரப் புலத்தில் மேயும்
 காலிகள் கடமை எண்ணும்!
 தரையினிற் காதை ஊன்றிச்
 சரிசரி புதுவெள் எத்தின்
 திரைமோதும் ஒவிதான் என்று
 சிறுவர்கள் செங்கை காட்டிப்
 பெரியோரைக் கூவு கின்றார்;
 பேச்சொன்றே ஒலியோ நீளம்!

வெள்ளத்தின் ஒளி அழகு!

இருக்கரை ததும்பும் வெள்ள
 நெளிவினில் ஏறியும் தங்கச்
 சரிவுகள்! நுரையோ முத்துத்
 தடுக்குகள்! சுழல்மீன் கொத்தி
 மரகத வீச்சு நீரில்
 மிதக்கின்ற மரங்க வின்மேல்
 ஒருநாரை வெண்டா முழு!
 உலப்புக்கோ உவமை இல்லை.

வெள்ளம் எனும் படைக்கு மரங்களின் வாழ்த்து

ஒரேவகை ஆடை பூண்ட
 பெரும்படை, ஒழுங்காய் நின் று
 சரேலெனப் பகைமேற் பாயும்
 தன்மைபோல் ஆற்று வெள்ளம்,
 இராவெலாம் நடத்தல் கண்ட
 இருக்கரை மரங்கள், தோல்வி
 வராவண்ணம் நெஞ்சால் வாழ்த்தி
 மலர்வீசும் கிளைத்தாள் நீட்டி!

உழவர் முயற்சி

ஆற்றுவெள் எத்தைக் காணச்
 சிற்றுராரார் அங்கு வந்தார்!
 போற்றினார் புதுவெள் எத்தை!
 புகன்றனர் வாழ்த்து ரைகள்!
 காற்றாகப் பறந்து சென்று
 கழனிகள் மடைத் தந்து
 மாற்றினார் வாய்க்காதி! மற்றும்
 வடிகாலை மறித்தார் நன்றே.

ஆற்று நடை

நோய்தீர்ந்தார்; வறுமை தீர்ந்தார்,
 நூற்றுக்கு நூறு பேரும்!
 ஓய்வின்றிக் கலப்பை தூக்கி
 உழவுப்பன் பாட லானார்!
 சேய்களின் மகிழ்ச்சி கண்டு
 சிலம்படி குலுங்க ஆற்றுத்
 தாய்நடக் கிண்றாள் வையம்
 தழைகவே தழைக என்றே!

செந்தாயரை

நீர், இலை, நீர்த்துளிகள்

கண்ணாடித் தரையின் மீது
 கண்கவர் பச்சைத் தட்டில்
 எண்ணாத ஒளிமுத் துக்கள்
 இறைந்தது போல்கு எத்துத்
 தண்ணீரி லேப டர்ந்த
 தாமரை இலையும். மேலே
 தெண்ணீரின் துளியும் கண்டேன்
 உவப்பொடு வீடு சேர்ந்தேன்.

தாமரையின் சிற்றரும்பு

சிலநாட்கள் சென்ற பின்னர்க்
 குளக்கரை சென்றேன்! பச்சை
 இலைத்தட்டில் சிந்தும் பால்போல்
 எழில்நீரும், கரிய பாம்பின்
 தலைகள்போல் நிமிர் ந் திருந்த
 தாமரைச் சிற்ற ரும்பும்
 இலகுதல் காணப் பெற்றேன்;
 காட்சியின் இனபம் பெற்றேன்.

முதிர் அரும்பு

மணிஇருள் அடர்ந்த வீட்டில்
 மங்கைமார், செங்கை ஏந்தி,
 அணிசெய்த நல்வி ளக்கின
 அழிய பிழம்பு போலத்
 தணிஇலைப் பரப்பி னிற்செந்
 தாமரைச் செவ்வ ரும்பு
 பினிபோக்கி எனவி ழிக்குப்
 படைத்தது பெருவி ருந்தே!

அவிழ் அரும்பு

விரிக்கின்ற பச்சைப் பட்டை
 மேனிபோர்த் துக், கிடந்து
 வரிக்கின்ற பெண்கள், வான
 வீதியைப் பார்த்துப் பார்த்துச்
 சிரிக்கின்ற இதழ்க்கூட்ட டத்தால்
 மாணிக்கம் சிதறு தல்போல்
 இருக்கும் அப் பச்சி வைமேல்
 அரும்புகள் இதழ்வி ரிக்கும்!

மலர்களின் தோற்றம்

விண்போன்ற வெள்ளக் காடு.
 மேலெலாம் ஒனிசெய் கின்ற
 வெண்முத்தங் கள்கொ மூக்கும்
 பச்சிலைக் காடு, மேலே
 மண்ணுளார் மகிழும் செந்தா
 மரைமலர்க் காடு, நெஞ்சைக்
 கண்ணுஞ்சே வைக்கச் சொல்லிக்
 கவிதையைக் காணச் சொல்லும்.

ஒப்பு

வாய்போலச் சிலம லர்கள்!
 ‘வா’ என்றே அழைக்கும் கைபோல்
 தூயவை சிலம லர்கள்
 தேய்ந்துநீராடி மேலே
 பாயும்நன் முகம்போல் நெஞ்சைப்
 பறிப்பன சிலம லர்கள்!
 ஆயிரம் பெண்கள் நீரில்
 ஆர்ப்பாட்டம் போலும் பூக்கள்!

செவ்விதழ்

ஓரிதழ் குழந்தைக் கண்ணம்!
 ஓரிதழ் விழியை ஒக்கும்!
 ஓரிதழ் தன்ம னாளன்
 உருவினைக் கண்டு கண்டு
 பூரிக்கும் உதடு! மற்றும்
 ஓரிதழ் பொல்லார் நெஞ்சம்!
 வாரித் தரச்சி வந்த
 உள்ளங்கை யாம் மற்றொன்று!

தேன்

முடிய வாய்தி றந்து
உளமார முன்னா ஸெல்லாம்
தேடிய தமிழு ணர்வைத்
திண்ணலே பலர்க்கும் தந்தும்
வாடாத புலவர் போலே
அரும்பிப்பின் மலர்ந்த பூக்கள்
வாடாது தேன் கொ டுக்கும்
வண்டுகள் அதைக் குடிக்கும்!

வண்டுகள்

தேனுண்ண, வண்டு பாடும்!
தேனுண்டபின் ஓர் கூட்டம்
தானோர்பால் தாவும்! வேறோர்
தனிக்கூட்டம் களியாட்டத்தை
வானிடை நடத்தும்! ஒன்று
மலர்என்னும் கட்டி லுண்டு
நாலுண்டென் றுறக்கடம் கொள்ளும்
நறும்பொடி இறைக்கும் ஒன்று.

பாட்டு, மணம்

என்னெனநான் இழந்தேன்; இன்ப
உலகத்தில் வாழ லுற் : றன்;
பொன்துகள், தென் றற் காற்று,
புதுமணம், வண்டின் பாட்டு,
பஸ்னாறு செழுமாணிக்கப்
பறவை போல் கூட்டப் பூக்கள்
இன்றெலாம் பார்த்திட்டாலும்
தெவிட்டாத எழிலின் கூத்தே!

ஞாயிறு

எழுந்தஞாயிறு!

ஒளிப்பொருள் நீ! நீ ஞாலத்
தொருபொருள், வாராய! நெஞ்சக்
களிப்பினில் கூத்தைச் சேர்க்கும்
கனற் பொரு ணே, ஆழ் நீரில்
வெளிப்பட எழுந்தாய்; ஓகோ
விண்ணெலாம் பொன்னை அள்ளித்
தெளிக்கின்றாய்; கடவிற் பொங்கும்
திரையெலாம் ஒளியாய்ச் செய்தாய்.

வையத்தின் உணர்ச்சி

எழுந்தன உயிரின் சூட்டம்!
 இருள் இல்லை அயர்வும் இல்லை!
 எழுந்தனை ஒளியே, எங்கும்!
 எங்கனும் உணர்ச்சி வெள்ளம்
 பொழிந்தனின் சுதிர்ஒவ் வொன்றும்
 பொலிந் தேறி மேற்றி சைமேல்
 கொழுந்தோடக் கோடி வண்ணம்
 கொழித்தது சுடர்க்கோ மானே!

காட்சி ஞாயிறு

பொங்கியும் பொலிந்தும் நீண்ட
 புதுப்பிடர் மயிர்சி லிர்க்கும்
 சிங்கமே! வான் வீதி
 திகு திகு என ஏரிக்கும்
 மங்காத தணற்பி ழும்பே!
 மாணிக்கக் குன்றே! தீர்ந்த
 தங்கத்தின் தட்டே! வானத்
 தகளியிற் பெருவிளக்கே!

ஒளிசெய்யும் பரிதி

கடலிலே கோடி கோடிக்
 சுதிர்க்கைகள் ஊன்றுகின்றாய்!
 நெடுவானில் கோடி கோடி
 நிறைசூடர்க் கைகள் நீட்டி
 இடைப்படு மலையோ காடோ
 இல்லமோ பொய்கை ஆறோ
 அடங்கநின் ஒளிஅ ளாவ
 அமைந்தனை! பரிதி வாழி!

கதிரும் இருஞும்

என்னகாண் புதுமை! தங்க
 இழையுடன் நூலை வைத்துப்
 பின்னிய ஆடை, காற்றில்
 பெயர்ந்தாடி அசைவ தைப்போல்
 நன்னீரில் சுதிர் கலந்து
 நளிர் கடல் நெளிதல் கண்டேன்;
 உன்கதிர், இருட்ப ளாவை
 உரித் தொளிச் சுளையூட் டிற்றே!

கறைபோக்கி எழில் செய்தாய்

இலகிய பனியின் முத்தை
 இளங்கதிர்க் கையால் உண்பாய்!
 அவை அலையாய் உமிழ்வாய்
 அழகினை, ஒளியை யெல்லாம்!
 இவை தொறும் சரம் காத்த
 கலை போக்கி இயல்பு காப்பாய்!
 மலையெலாம் சோலை எல்லாம்
 நனைக்கின்றாய் சுடர்ப்பொன் நீரால்!

எங்கும் அது

தாமரை அரும்பி லெல்லாம்
 சரித்தனை இதழ்கள் தம்மை
 மாமரத் தளிர் அ சைவில்
 மணிப்பச்சை குலுங்கச் செய்தாய்!
 ஆமாமாம் சேவற் கொண்டை
 அதிலும் உன் அழகே காண்பேன்!
 நீமன்னன்; ஒளியின் செல்வன்;
 நிறை மக்கள் வாழ்த்தும் வெய்யோன்.

பரிதியும் செயலும்

இறகினில் உயிரை வைத்தாய்
 எழுந்தன புட்கள்! மாதர்
 அறஞ்செய்யும் திறஞ்செய் திட்டாய்!
 ஆடவர் குன்றத் தோளில்
 உறைகின்றாய்! கன்று காலி
 உயிர் பெறச் செய்கின் றாய்நீ!
 மறத் தமிழ் மக்கள் வாழ்வில்
 இன்பத்தை வைத்தாய் நீயே.

பரிதி இன்றேல் நிலாவுக்கு ஒளியில்லை

வாழும் நின் ஒளிதான் இன்றேல்
 வானிலா உடுக்கள் எல்லாம்
 தாழங்காய், கடுக்காய் கள்போல்
 தழைவின்றி அழகி முக்கும்!
 பாழ் என்ற நிலையில் வாழ்வைப்
 பயிரிட்ட உழவன் நீ; பைங்
 கூழுக்கு வேரும் நீயே
 குளிருக்குப் போர்வை நீயே!

ஞாயிறு வாழி

விழிப் பார்வை தடுத்து வீழு
விரிகின்ற ஒளியே, சோர்வை
ஒழிக்கின்ற உணர்வே, வையத்
திருளினை ஒதுக்கித் தள்ளித்
தழற் பெரு வெள்ளந் தன்னைச்
சாய்ப்போயே, வெயிலில் ஆடித்
தழைக்கின்றோம் புதுஞா யிற்றுத்
தனிச் சொத்தே வாழி நன்றே.

வான்

விண்மீன் நிறைந்த வான்

மன்மீதில் உழைப்பா ரெல்லாம்
வறியராம்! உரிமை கேட்டால்
புண்மீதில் அம்பு பாய்ச்சும்
புலையர் செல் வராம் இ தைத், தன்
கண்மீதில் பகவி லெல்லாம்
கண்டுகண் டந்திக் குப்பின்
விண்மீனாய்க் கொப்ப ஸித்த
விரிவானம் பாராய் தம்பி!

நிலாச்சேவல், விண்மீன் குஞ்சுகள், இருட்டுப்பூனை

பாற்புகை முகிலைச் சியத்திப்
பளிச்சென்று ‘திங்கட் சேவல்’
நாற்றிக்கும் குரல்ள டுத்து
நல்லொளி பாய்ச்சிப், பெட்டை
ஏற்பாட்டுக் கடங்காப் பொட்டுப்
பொடி விண்மீன் குஞ்சு கட்கும்
மேற்பார்வை செலுத்திப், ‘பூனை
இருட்டையும்’ வெளுத்துத் தள்ளும்.

பகல் வானில் முகிலோவியங்கள்

பகல்வானிற் கதிரின் வீச்சுப்
பரந்தது! முகிலி னங்கள்
வகைவகை ஓவி யங்கள்!
வழங்கின: யானைக் கூட்டம்!
தகதக எனும்மா ணிக்க
அருவிகள்! நீலச் சாரல்!
புகைக்கூட்டம்! எரிம லைகள்!
பொன் வேங்கை! மணிப்பூஞ்சோலை!

இருண்ட வானும் ஏற்றிய விளக்கும்

கிழக்குப்பெண் விட்டெட றிந்த
கினிச்சிறைப் பரிதிப் பந்து,
செழித்தமேற் றிசைவா னத்தின்
செம்பருத் திப்பூங் காவில்
விழுந்தது! விரிவி னக்கின்
கொழுந்தினால் மங்கை மார்கள்
இழந்ததைத் தேடிக் கொள்ள
இருள்மாற்றிக் கொடுக்கின் றார்கள்!

காலை வானம்

கோழிகூ விற்று! வையம்,
கொண்டதோர் இருளைத், தங்க
மேழியால் உழுதான் அந்த
விரிகதிர்ச் செல்வன்; பின்னர்
ஆழிகுழ் உலகின் காட்சி
அரும்பிற்று! முனைய விழுந்து
வாழிய வைய மென்று
மலர்ந்தது காலை வானம்!

வானவில்

அதிர்ந்தது காற்று! நீளப்
பூங்கினள் அசைந்தா டிற்று!
முதிர்ந்திட்ட முகிலின் சேறு
முடிற்றுச் சேற்றுக் குள்ளே
புதைந்திட்ட கதிரிற் பூத்த
புதுப்புது வண்ண மெல்லாம்
ததும்பிற்றே வான வில்லாய்ப்
பாரடி அழகின் தன்மை!

மழைவான்

பகல்வான் மேல் கருமு கில்கள்
படைஎடுத் தன! வல்லோடு
துகளற்ற வானும், வேலும்
சுழன்றன மின்னி மின்னி!
நகைத்தது கலக வென்று
நல்ல கார்யுகில்தான்! நெற்றி
அகத்துற்ற இயற்கைப் பெண்ணாள்
இறைத்தாள்ஷு மழையை அன்னி!

எரிகிள்ற வானம்

தேன்செய்யும் மலரும் தீயும்!
 செந்தீயும் நீறாய்ப் போகும்!
 கான், செய், ஊர், மலை, காடு, ஆறு
 கடலெல்லாம் ஏரில் தோடு
 தான்செய்த தணவில் தானும்
 எரிகின் றான் பகலோன்! அங்கு
 வான்செய்த வெப்பத் தால்இவ்
 வையத்தின் அடியும் வேகும்!

உச்சிப் போதுக்கும் மாலைப் போதுக்கும் இடைநேரம்

உச்சியில் இருந்த வெய்யோன்,
 ஓரடி மேற்கில் வைத்தான்,
 நொச்சியின் நிழல்கி முக்கில்
 சாய்ந்தது! நுரையும், நீரும்,
 பச்சையும், பழுப்பு மான
 பலவண்ண முகில்கள் கூடிப்
 பொய்ச்சான்று போல, யானை
 புகலும்; பின் மலையைக் காட்டும்.

வான் தந்த பாடம்

எத்தனை பெரிய வானம்!
 என்னிப்பார் உணையும் நீயே;
 இத்தரை, கொய்யாப் பிஞ்சு;
 நீஅதில் சிற்றெற ரும்பே
 அத்தனை பேரும் மெய்யாய்
 அப்படித் தானே மானே?
 பித்தேறி மேல்கீழ் என்று
 மக்கள்தாம் பேசல் என்னே!

ஆவி

அடு—கிளை, காய், இலை, நிழல்

ஆயிரம் கிளைகள் கொண்ட
 அடிமரம் பெரிய யானை!
 போயின மிலார்கள் வானில்!
 பொலிந்தன பவளக் காய்கள்
 காயினை நிழலாற் காக்கும்
 இலையெலாம், உள்ளங் கைகள்!
 ஆறுவர் அடுங்கும் நீழல்,
 ஆவிடைக் கான லாகும்!

விழுதும் வேரும்

தாலம்போல் வளர்கி ணைக்கு
விழுதுகள் தூண்கள்! தூண்கள்
ஆலினைச் சுற்றி நிற்கும்
அருந்திறல் மறவர்! வேரோ
வாலினைத் தரையில் வீழ்த்தி
மண்டிய பாம்பின் கூட்டம்!
நீலவான் மறைக்கும் ஆல்தான்
ஒற்றைக்கால் நெடிய பந்தல்!

பச்சிலை, இளவிழுது

மேற்கிளை யின்வீழ் தெல்லாம்
மின்னிடும் பொன்னி மழைகள்!
வேற்கோல்போல் சிவவீழ் துண்டாம்!
அருவியின் வீழ்ச்சி போலத்
தோற்றஞ்செய் வளவும் உண்டு!
சுடர்வான்கீழ்ப் பச்சிலை வான்
ஏற்பட்ட தென்றால், வீழ்தோ
எழுந்தங்கக் கதிர்கள் என்பேன்.

அடிமரச் சார்பு

அடிமரப் பதிவி வெல்லாம்
அடங்கிடும் காட்டுப் பூனை!
இடையிடை ஏற்பட்ட டுள்ள
பெருங்கிளைப் பொந்தி வெல்லாம்
படைப்பாம்பின் பெருமுச் சுக்கள்!
பளிங்குக்கண் ஆந்தைச் சிறல்!
தடதடப் பறவைக் கூட்டம்!
தரையெலாம் சருகின் மெத்தை!

வெளவால், பழக்குலை, கோது, குாங்கு, பருந்து

தொலைவுள்ள கிளையில் வெளவால்
தொங்கிடும்; வாய்க்குள் கொண்டு
குழைப்பழம், கிளை, கொடுக்கும்;
கோதுகள் மழையாய்ச் சிந்தும்!
தலைக்கொழுப் புக்கு ரங்கு
சாட்டைக்கோல் ஒடிக்கும்; பின்னால்
இலைச்சந்தில் குரங்கின் வாலை
எலியென்று பருந்தி முக்கும்!

கிளிகள்

கொத்தான பழக்கு வைக்குக்
குறுங்கிளை தனில் ஆண் கிள்ளை
தொத்துங்கால் தவறி, அங்கே
துடிக்குந்தன் பெட்டையன்டைப்
பொத்தென்று வீழும்; அன்பிற
பினைந்திடும்; அருகில் உள்ள
தித்திக்கும் பழங்கள் அக்கால்
ஆணுக்குக் கசப்பைச் செய்யும்!

சிட்டுக்கள்

வானத்துக் குமிழ்ப் ரந்து
வையத்தில் வீழ்வ தைப்போல்
தானம்பா டும்சிட் டுக்கள்
தழைகிளை மீது வீழ்ந்து,
பூனைக்கண் போல்ஒ ளிக்கும்;
புழுக்களைத் தின்று தின்று
தேவிரை மூல்வைக் காம்பின்
சிற்றடி தத்திப் பாடும்.

குரங்கின் அச்சம்

கிளையினிற் பாம்பு தொங்க,
விழுதென்று, குரங்கு தொட்டு
“விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கெனக் குதித்துத் தைப்போல்”,
கிளைதோறும் குதித்துத் தாவிக்
கீழுள்ள விழுதை யெல்லாம்
ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்.

பறவை யூஞ்சல்

ஆவினைக் காற்று மோதும்;
அசைவேனோ எனச்சி ரித்துக்
கோலத்துக் கிளைகு லுங்க
அடிமரக் குன்று நிற்கும்!
தாலாட்ட ஆளில் லாமல்
தவித்திட்ட கிளைப்புள் ஜெல்லாம்
கால்வைத்த கிளைகள் ஆடக்
காற்றுக்கு நன்றி கூறும்!

குயில் விருந்து

மழைமுகில் மின்னுக் கஞ்சி
 மாங்குயில் பறந்து வந்து
 “வழங்குக குடிசை” என்று
 வாய்விட்டு வண்ணம் பாடக்
 கொழுங்கினைத் தோள் உயர்த்திக்
 குளிரிலைக் கைய மர்த்திப்
 பழந்தந்து களிப்பார் கும்பின்
 பசுந்துளிர் வழங்கும் ஆலே.

புறாக்கள்

கூட்டின் திறப்பு, புறாக்களின் குதிப்பு

வீட்டுக்கு வெளிப் புறத்தில்
 வேலன்வந் தேபு றாவின்
 கூட்டினைத் திறக்கு முன்பு
 “குடுகுடு” எனக்கு தித்தல்
 கேட்டது காதில்! கூட்டைத்
 திறந்ததும் கீழ்ச் சரிந்த
 கோட்டுப்பூப் போற்பு றாக்கள்
 குதித்தன கூட்டி னின்றே!

புறாக்களின் பன்னிறம்

இருநிலா இணைந்து பாடி
 இரையுண்ணும்! செவ்விதழ்கள்
 விரியாத தாமரை போல்
 ஓர் இணை! மெல்லி யர்கள்
 கருங்கொண்டை! கட்டி ஈயம்
 காயாம்பூக் கொத்து! மேலும்,
 ஒருபக்கம் இருவா மூப்பு!
 உயிருள்ள அழகின் மேய்ச்சல்!

புறாக்களிடம் ஒத்துண்ணல் உண்டு

இட்டதோர் தாமரைப்பூ
 இதழ்விரித் திருத்தல் போலே
 வட்டமாய்ப் புறாக்கள் கூடி
 இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில்
 வெட்டில்லை; குத்து மில்லை;
 வேறுவே றிருந்த ருந்தும்
 கட்டில்லை; கீழ்மேல் என்னும்
 கண்முடி வழக்க மில்லை.

நடை அழகு

அகன்றவாய்ச் சட்டி ஒன்றின்
விளிம்பினில் அடி பொருந்தப்,
புகும்தலை; நீர்வாய் மொண்டு
நிமிர்ந்திடும்; பொன் இமைகள்
நகும்; மணி விழிநாற் பாங்கும்
நாட்டிடும்; கீழ்க் கீழ்க்கீ
மகிழ்ச்சியாய் உலவி, வைய
மன்னர்க்கு நடை கற்பிக்கும்!

புறாவின் ஒழுக்கம்

ஓருபெட்டை தன்ஆண் அன்றி
வேறொன்றுக் குடன் படாதாம்;
ஓருபெட்டை மத்காப் பைப்போல்
ஒளிபுரிந் திட நின்றாலும்
திரும்பியும் பார்ப்ப தில்லை
வேறொரு சேவல்! தம்மில்
ஓருபுறா இறந்திட்டால் தான்
ஒன்றுமற் றொன்றை நாடும்!

புறாக்கனுக்கு மனிதர் பாடம்

“அவள் தனி; ஓப்ப வில்லை;
அவன், அவள் வருந்தும் வண்ணம்
தவறிமைக் கிண்றான்” இந்தத்
தகாச்செயல் தன்னை, அன்பு
தவழ்கிண்ற புறாக்கள் தம்மில்
ஓரு சிறு தறுதலைகள்.
கவலைசேர் மக்க விள்பால்
கற்றுக் கொண்டிருத்தல் கூடும்!

புறாக்கள் காதல்

தலைதாழ்த்திக் குடுகு டென்று
தன்னைச் சுற்றும் ஆண்புறாவைக்.
கொலை பாய்ச்சும் கண்ணால்² பெண்ணோ
குறுக்கிற் சென்றே திரும்பித்
தலைநாட்டித், தரையைக் காட்டி,
“இங்குவா” என அழைக்கும்;
மலைகாட்டி அழைத்தா ஆந்தான்
மறுப்பாரோ மையல் உற்றார்?

தாயன்பு தந்தையன்பு

தாய் இறை தின்ற பின்பு
 தன் குஞ்சைக் கூட்டிற் கண்டு
 வாயினைத் திறக்கும் குஞ்ச
 தாய்வாய்க்குள் வைக்கும் மூக்கைத்;
 தாய் அருந் தியதைக் கக்கித
 தன்குஞ்சின் குடல்நி ரப்பும்;
 ஒய்ந்ததும் தந்தை ஊட்டும்!
 அன்புக்கோர் எடுத்துக் காட்டாம்!

மயிற்புறா ஆடல்

மயிற்புறா, படம் விரிக்கும்;
 மார்பினை முன் உயர்த்தும்;
 நயப்புறு கழுத்தை வாங்கி
 நன்றாக நிமிர்ந்து, காலைப்
 பயிற்றிடும் ஆடல் நூலின்
 படி, தூக்கி அடைவு போடும்;
 மயிற்புறா வெண்சங் கொக்கும்;
 வால், தந்த விசிறி ஒக்கும்!

அடைபடும் புறாக்கள்

கூட்டமாய்ப் பறந்து போகும்,
 சமூற்றிய கூரவாள் போலே!
 கூட்டினில் அடையும் வந்தே
 கோத்தடி மைகள் போலே!
 கூட்டினை வேலன் வந்து
 சாத்தினான், குழுமத்து வண்ணம்
 தீட்டிய ஓலியத்தைத்
 திரையிடடு மறைத்தல் போலே!

கீளி

முக்கு, கண், வால், பசுமை

இலவின்காய் போலும் செக்கச்
 செலேலென இருக்கும் மூக்கும்,
 இலகிடு மணல் தக்காளி
 எழில்ளளிச் செங்காய்க் கண்ணும்,
 நிலைளித் தழுவும் மாவின்
 தெட்டிலை வாலும், கொண்டாய்
 பலர்புகழ் கின்ற பச்சைப்
 பசுங்கிளி வாராய்! வாராய்!

கழுத்து வரி, சொக்குப் பச்சை

நீலவான் தண்ணைச் சுற்றும்,
நெடிதான் வான் வில்லைப்
போலநின் கழுத்தில் ஓடும்
பென்வரி மின் விரிக்கும்!
ஆல், அல ரிக்கொ முந்தில்
அல்லியின் இலையில் உன்றன
மேலுள சொக்குப் பச்சை
மேனிபோல் சிறிது மில்லை!

அழகுச் சரக்கு

கொள்ளாத பொருள்க ளோடும்,
அழகினிற் சிறிது கூட்டிக்
கொள்ளவே செயும் இயற்கை.
தான் கொண்ட கொள்கை மீறித்
தண்ணரும் கை யிருப்பாம்
அழகெனும் தலைச் சரக்கைக்
கிள்ளிவைத் திட்ட கிள்ளாய்
கிட்டவா சம்மா வாநீ!

சொன்னதைச் சொல்லும்

இளித்தவா யர்கள், மற்றும்
ஏமாற்றுக் காரர் கூடி
விளைத்திடும் தொல்லை வாழ்வில்,
மேலோடு நடக்க எண்ணி
உளப்பாங்க றிந்து மக்கள்
உரைத்ததை உரைத்த வண்ணம்
கிளத்திடும் கிளியே என்சொல்
கேட்டுப்போ பறந்து வாராய்!

ஏற்றிய விளக்கு

கிளிச்செல்ல மேநீ அங்குக்
கிடந்திட்ட பச்சிலை மேல்
பளிச்சென ஏரியும் கோவைப்
பழத்திலுண் மூக்கை ஊன்றி
விளக்கினில் விளக்கை ஏற்றிச்
செல்லபோல் சென்றாய்! ஆவின்
கிளைக்கிடை இலையும், காயும்
கிடத்தல்போல் அதில் கிடந்தாய்!

நிறைந்த ஆட்சி

தென்னைதான் ஊர்சல்! வின்தான்
 திருவுலா வீதி! வாரித்
 தின்னத்தான் பழம், கோட் டைகள்!
 திருநாடு வையம் போலும்!
 புன்னைக்காய்த் தலையில் செம்மைப்
 புதுமுடி புளைந்தி ருப்பாய்!
 உன்னைத்தான் காணுகின்றேன்
 கிள்ளாய்நீ ஆட்சி உள்ளாய்!

இருவகைப் பேச்சு

காட்டினில் திரியும் போது
 கிரீச்சென்று கழறு கின்றாய்;
 கூட்டினில் நாங்கள் பெற்ற
 குழந்தைபோல் கொஞ்ச கின்றாய்!
 வீட்டிலே தூத்தம் என்பார்
 வெளியிலே பிழைப்புக் காக
 ஏட்டிலே தன்னீர் என்பார்
 உன்போல்தான் அவரும் கிள்ளாய்!

மக்களை மகிழ்விக்கும்

கொஞ்சவாய் அழகு தன்னைக்
 கொழிப்பாய்நீ, அரசர் வீட்டு
 வஞ்சியர் தமையும், மற்ற
 வறியவர் தமையும், ஒக்க
 நெஞ்சினில் மகிழ்ச்சி வெள்ளம்
 நிரப்புவாய், அவர் அளிக்கும்
 நெஞ்சநற் பழத்தை உண்பாய்;
 கூழேனும் நன்றே என்பாய்!

கிளிக்குள்ள பெருமை

உனக்கிந்த உலகில் உள்ள
 பெருமையை உணர்த்து கின்றேன்;
 தினைக்கொண்டு நாட்டில் வந்து,
 சிறைகொண்டு நாட்டில் வந்து,
 மனைதொறும் சென்றே உன்றன்
 அழகினை எதிரில் வைப்பான்;
 தனக்கான பொருளைச் செல்வர்
 தமிழ்க்கீதல் போல ஈவார்!

ஓவியர்க் குதவி

பாவலர் எல்லாம் நானும்
பணத்துக்கும், பெருமைக்கும் போய்க்
காவியம் செய்வார் நானும்
கண்,கைகள் கருத்தும் நோக!
ஓவியப் புலவ ரெல்லாம்
உணப்போல ஏழுதி விட்டால்
தேவைக்குப் பணம் கிடைக்கும்
சீர்த்தியும் கிடைக்கும் நன்றே!

இருள்

வாடிய உயிர்களை அணைப்பாய்

ஆடிஓ டிப்போர் இட்டும்,
அருந்துதல் அருந்தி யும், பின்
வாடியே இருக்கும் வைய
மக்களை, உயிர்க்கூட்ட டத்தை,
ஓடியே அணைப்பாய்! உன்றன்
மணிநிலச் சிறக ளாவ
முடுவாய் இருளே, அன்பின்
முழக்கமே, உனக்கு நன்றி!

இருளின் பகலாடை இரவாடை

விண்முதல் மன் வரைக்கும்
வியக்கும் உன் மேனி தன்னைக்
கண்ணிலே காண்பேன்; நீயோ
அடிக்கடை உடையில் மாற்றம்
பண்ணுவாய் இருளே, உன்றன்
பகலுடை தங்கச் சேலை!
வெண்பட்டில் இராச் சேலைமேல்
வேலைப்பா டென்ன செல்வேன்!

இருள், நீர்நிலை, கதிர், சுழல்வண்டு

‘எங்குச்செல் கின்றாய்’ என்று
பரிதியை ஒரு நாள் கேட்டேன்;
‘கங்குலை ஒழிக்க’ என்றான்.
கடிதுசெல் தம்பி என்றேன்.
அங்குன்னைத் தொடர்ந்தான்; நீயோ
அகல்வதாய் நினைத்தான்; என்னே!
எங்கணும் நிறைந்த நீர்நீ;
அதில், “கதிர்” சுழல்வண் டன்றோ!

நீ முத்துடை போர்த்து நின்றாய்

கள்ளரை வெவிப் படுத்தும்
 இருட்பெண்ணே, கதைஞ்சைறக் கேள்:
 பிள்ளைகள் தூங்கினார்கள்;
 பெண்டாட்டி அருகில் நின்றாள்;
 உள்ளமோ எதிலும் ஒட்டா
 திருக்கையில், நிமிர்ந்தேன், நீயோ
 வெள்ளமுத் துக்கள் தைத்த
 போர்வையை மேனி போர்த்தே.

கொண்டையில் நிலாக் கொண்டைப்பு!

மண்முதல் விண் வரைக்கும்
 வளர்ந்தஊன் உடல் திருப்பி
 கண்மலர் திருப்பி நின்றாய்!
 பின்புறம் கரிய கூந்தற்
 கொண்டையில் ஒளியைக் காட்டும்
 குளிர்நிலா வயிர வில்லை
 கண்டேன்; என் கலங்கும் நெஞ்சம்
 மனைவியின் திருமுன் செல்லும்!

பிறப்பும் இறப்பும்

வாணோடு நீபி றந்தாய்!
 மறுபடி, கடலில் தோன்றும்
 மீன்என உயிர் உடல்கள்
 விளைந்தன! எல்லி டத்தும்
 நீநிறை வுற்றாய்! எங்கும்,
 பொருளுண்டேல் நிழலுண் டன்றோ!
 பாளையில் இருப்பாய்; பாலின்
 அனுத்தோறும் பரந்தி ருப்பாய்!

உருங்படியின் அடையாளத்தை இருள் அறிவிக்கும்

உயர்ந்துள்ள அழகு மூக்கின்
 இருபுறம் உறைவாய்; மங்கை
 கயல்விழிக் கடையில் உள்ளாய்;
 காதினில் நடுப்பு ரத்தும்,
 அயலிலும், சூழ்வாய்; பெண்ணின்
 முகத்தினில் அடையாளத்தை
 இயக்குவாய் இருளே, உங்சிர்,
 ஓவியர் அறிந்தி ருப்பார்!

இருளே அழகின் வேர்

அடுக்கிதழ்த் தாமரைப் பூ
இதழ்தோறும் அடிப்பு றத்தில்
படுத்திருப் பாய்ந்தி! பூவின்
பசைஇதழ் ஒவ்வொன் றுக்கும்
தடுப்புக்காட்டுகின்றாய்! இன்றேல்,
தாமரை அழகு சாகும்!
அடுத்திடும் இருளே, எங்கும்,
அனைத்துள்ளும் அழகு நீயே!

அறியாகமதான் இருள் ஆனால் அதுதான் அறிவைச் செய்யும்

அறிவென் றால் ஓனியாம். ஆம் ஆம்!
அறியாகை இருளாம். ஆம் ஆம்!
அறியாகை அறிவைச் செய்யும்;
அறியாகை அறிவால் உண்டோ?
சிறுவனைத் திண்டிற்றுக் கேள்;
நள்ளிருள்; விளக்குக் கேவை;
நிறைவேற்ற நெருப்புக் குச்சி
தேடினார்; கிடைக்க வில்லை;

இருளின் பெருமை இயம்ப அரிது

பெட்டியில் இருப்ப தாகப்
பேசினார்; சாவி இல்லை;
எட்டுப்பேர் இகற்குள் கேளால்
கொட்டாப்பட்டுத்து டித்தார்;
'கட்டாயம் தூய்மை வேண்டும்'
என்னுமோர் அறிவு தன்னை
இட்டளித் திட்ட நல்ல
இருளேன் பெருமை என்னே!

சிற்றூர்

நெடுஞ் சாலை எனை அழைத்து
நேராகச் சென்று, பின்னர்,
இடையிலோர் முடக்கைக் காட்டி
ஏகிற்று! நானோ ஒற்றை
அடிப்பாதை கண்டேன்; அங்கோர்
ஆலன்கீழ்க் காலி மேய்க்கும்
இடைப்பையன் இருந்தான்; என்னை
'எந்தனைர்' என்று கேட்டான்.

புதுச்சேரி என்று சொல்லிப்
போம்வழி கேட்டேன், பையன்
இதைத்தாண்டி அதோ இருக்கும்
பழஞ்சேரி இடத்தில் தள்ளி
ஒதிச் சாலையோடு சென்றே
ஓணான் பச்சேரி வாய்க்கால்
குதிச்சேறிப் போனால் ஊர்தான்
கூப்பிடு தொலைவே' என்றான்!

பனித்துளி மனிகள் காய்க்கும்
பசம்புற்கள் அடர் புலத்தில்,
தனித்தனி அகலா வண்ணம்
சாய்த்திட்ட பசுக்கள் எல்லாம்,
தனக்கென்று பிறர்க்கொன் ரென்னாத்
தன்மையால் புல்லை மேயும்!
இனித்திடப் பாடும் பையன்
தாளம்போல் இச்சிச் சென்றான்.

மந்தையின் வெளி அடுத்து
வரிசையாய் இருபக் கத்தில்,
கொந்திடும் அணிலின் வால்போல்
குலைமுத்துச் சோளக் கொல்லை,
சந்திலாச் சதுரக் கள்ளி
வேலிக்குள் தழைந்தி ருக்கும்;
வெந்தயச் செடி ஸின்மேல்
மின்னிடும் தங்கப் பூக்கள்
முற்றிய குலைப்ப முத்தை
முதுகினிற் சமந்து நின்று
'வற்றிய மக்காள் வாரீர்'
என்றது வாழைத் தோட்டாம்;
சிற்றோடு கையில் ஏந்தி
ஒருகாணிப் பருத்தி தேற்ற
ஒற்றைஆள் நீர்இ றைத்தான்,
உழைப்பொன்றே செல்வம் என்பான்.

குட்டையில் தவளை ஒன்று
குதித்தது, பாம்பின் வாயிற்
பட்டதால் அது விழுங்கிக்
கரையினிற் புரளப் பார்த்த
பெட்டைப் பருந்து தூக்கிப்
பெருங்கிளை தனினிற் குந்தச்
சிட்டுக்கள் ஆலி னின்று
திடுக்கிட்டு மேற்ப றக்கும்!

இளையவள் முதிய வள்போல்
இருந்தனள் ஒருத்தி; என்ன
வளைத்தனள், 'கோழி முட்டை
வாங்கவா வந்தீர்?' என்றாள்.

விளையாட்டாய் ‘சேரி முட்டை
வேகாதே!’ என்றேன். கேட்டுப்
புளித்தனள்; எனினும் என்சொல்,
‘பொய்’ என்று மறுக்கவில்லை!

“என்றேனும் முட்டை உண்ட
துண்டோநீ” என்று கேட்டேன்.

“ஓன்றேனும் உண்ட தில்லை;
ஒருநானும் உண்ட தில்லை;
தின்றேனேல் புளித்த கூழில்
சேர்த்திடும் உப்புக் கான
ஒன்றரைக் காசுக் கென்றன்
உயிர்விற்றால் ஒப்பார்” என்றாள்.

சேரிக்குப் பெரிது சிற்றார்,
தென்னை மா குழ்ந்திருக்கும்;
தேர்ஓன்று, கோயில் ஒன்று
சேர்ந்து ஓர் வீதி, ஒட்டுக்
கூரைகள், கூண்டு வண்டி
கொட்டில்சேர் வீதி ஐந்தே;
ஊர் இது; நாட்டார்க்கெல்லாம்
உயிர்தரும் உணவின் ஊற்று.

நன்செயைச் சுற்றும் வாய்க்கால்
நல்லாற்று நீரை வாங்கிப்
பொன்செயும் உழவு செய்வோன்,
‘பொழுதெல்லாம் உழவு செய்தேன்
என்செய்தாய்’ என்ற பாட்டை
எடுத்திட்டான்; எதிரில் வஞ்சி
‘முன்செய்த கூழுக் கத்தான்
முடக்கத்தான் துவையல்’ என்றாள்.

பட்டணம்

எத்தனை வகைத் தெருக்கள்!
என்னென்ன வகை இல்லங்கள்!
இத்திடும் சுண்ண வேலை,
உயர் மரவேலை செய்யும்
அத்திறம் வேறே; மற்றும்
அவரவர்க் கமைந்த தான்
கைத்திறம் வேறே என்று
காட்டின கட்டிடங்கள்.

இயற்கையின் உயிர்கட் குள்ளே
மனிதன்தான் எவற்றி னுக்கும்
உயர்ச்சியும், தான் அறிந்த
உன்மையை உலகுக் காக்கும்

முயற்சியும், இடைவி டாமல்
முன்னேற்றச் செயலைச் செய்யும்
பயிற்சியும் உடையான் என்று
பட்டணம் எடுத்துக் காட்டும்.

நடுவினிற் புகையின் வண்டி
ஓடிடும் நடைப் பாதைக்குள்
இடைவிடா தோடும் ‘தம்மில்
இயங்கிடும் ஊர்தி’ யெல்லாம்
கடலோரம் கப்பல் வந்து
கணக்கற்ற பொருள் குவிக்கும்
படைமக்கள் சிட்டுப் போலப்
பறப்பார்கள் பயண நாடி!

வாணிகப் பண்ட சாலை
வைத்துள்ள பொருள்கள் தாழும்,
காண்ணக் காட்டி விற்கும்
அங்காடிப் பொருள்கள் தாழும்,
வீணாளைப் பயன் படுத்தும்
வியன்காட்சிப் பொருள்கள் தாழும்,
காணுங்கால் மனிதர் பெற்ற
கலைத்திறம் காணச் செய்யும்.

உள்ளத்தை ஏட்டால் தீட்டி
உலகத்தில் புதுமை சேர்க்கும்
கொள்கைசேர் நிலைய மெல்லாம்
அறிஞரின் கூட்டம் கண்டேன்;
கொள்கைஒன் றிருக்க வேறு
கொள்கைக்கே அடிமை யாகும்
வெள்ளுடை எழுத்தா ஸர்கள்
வெறுப்புறும் செயலும் கண்டேன்.

உண்மைக்கும் பொய்க்கும் ஓப்பும்
உயர்வழக் கறிஞர் தம்மை
வின்வரை வளர்ந்த நீதி
மன்றத்தில் விளங்கக் கண்டேன்;
புண்பட்ட பெருமக் கட்குப்
பொதுநலம் தேடு கிணறு
திண்மைசேர் மன்றிற் சென்றேன்,
அவரையே அங்கும் கண்டேன்.

மாலைப்போ தென்னும் அன்னை,
உழைப்பினால் மடிவார் தம்மைச்
சாலிலே சாரா யத்தால்
தாலாட்டும் கடையின் உள்ளே
காலத்தைக் களியாற் போக்கக்
கருதுவோர் இருக்கக் கண்டேன்,
மாலையில் கோழி முட்டை
மரக்கறி ஆதல் கண்டேன்.

இயற்கையின் எழிலை யெல்லாம்
சிற்றூரில் காண ஏலும்!
செயற்கையின் அழகை யெல்லாம்
பட்டணம் தெரியக் காட்டும்!
முயற்சியும் முழுது மைப்பும்
சிற்றூரில் கானுகி ஸ்ரேன்;
பயிற்சியும் கலையு னர்வும்
பட்டணத் திற்பார்க் கின்றேன்!

வருநாளில் நாடு காக்க
வாழ்ந்திடும் இளைஞர் கூட்டம்,
திருநாளின் கூட்ட மாகத்
தெருஒரம் சுவடி யோடு,
பெருநாளைப் பயன்நா ளாக்கும்
பெரும்பெருங் கழகம் நோக்கி
இருநாஞும் தவறிடாமல்
வரிசையாய் உவக்கச் செல்வார்!

கலையினில் வளர்ந்தும், நாட்டுக்
கவிதையில் ஓளிமி குந்தும்,
நிலவிடும் நிலா முகத்து
நீலப்பூ விழி மங்கைமார்
தலையாய கலைகள் ஆய்ந்து
தம்வீடு போதல் கண்டேன்
உலவிடு மட்மைப் பேயின்
உடம்பின்தோல் உரிதல் கண்டேன்.

தமிழ்

முதலில் உண்டானது தமிழ்

புனல்குழந்து வடிந்து போன
நிலத்திலே “புதிய நாளை”
மனிதப்பைங் கூழ் மு ளைத்தே
வகுத்தது! மனித வாழ்வை,
இனியநற் றமிழே நீதான்
எழுப்பினை! தமிழன் கண்ட
கணவுதான், இந்நாள் வையக்
கவின்வாழ்வாய் மலர்ந்த தன்றோ?

இசை, கூத்தின் முளை

பழந்தமிழ் மக்கள் அந்நாள்
பறவைகள் விலங்கு, வண்டு,
தழைமுங்கில் இசைத்ததைத், தாம்
தழுவியே இசைத்த தாலே

எழும்கிசைத் தமிழே! இன்பம்
எய்தியே குதித்த தாலே
விழியுண்ணப் பிறந்த கூத்துத்
தமிழே! என் வியப்பின் வைப்பே!

இயற்றமிழ் எழில்

அம்மான் றழைத்தல், காகா
எனச்சொல்லல், அஃகென் நொன்றைச்
செம்மையிற் கட்டல் என்னும்
இயற்கையின் செறிவி னாலே
இம்மா நிலத்தை ஆண்ட
இயற்றமி மேன் அன்பே!
சும்மாதான் சொன்னார் உன்னை
ஒருவன்பால் துளிர்த்தாய் என்றே

தமிழர்க்குத் தமிழ், உயிர்

வளர்பிறை போல் வளர்ந்த
தமிழரில் அறிஞர் தங்கள்.
உளத்தையும், உலகில் ஆர்ந்த
வளத்தையும் எழுத்துச் சொல்லால்,
விளக்கிடும் இயல்மு திர்ந்தும்,
வீறுகொள் இசை யடைந்தும்,
அளப்பிலா உவகை ஆடற்
றமிழேநீ என்றன் ஆவி!

சாகாத்தமிழ்

படுப்பினும் படாது, தீயர்
பன்னானும் முன்னேற் றத்தைத்
தடுப்பினும், தமிழர் தங்கள்
தலைமுறை தலைமு றைவந்
தடுக்கின்ற தமிழே! பின்னர்
அகத்தியர் காப்பி யர்கள்
கெடுப்பினும் கெடாமல் நெஞ்சக்
கிளைதொத்தும் கிளியே வாழி!

கலைகள் தந்த தமிழ்

இசையினைக் கானு கின்றேன்;
என் நுட்பம் கானு கின்றேன்
அசைக்கொணாக் கல்தச் சர்கள்
ஆக்கிய பொருள்காண் கின்றேன்;
பசைப்பொருட் பாடல் ஆடல்
பார்க்கின்றேன்; ஓவியங்கள்
நசையுள்ள மருந்து வன்மை
பலபல நான்காண் கின்றேன்.

முன்னூலில் அயலார் நஞ்சம்

பன்னூறு நூற்றாண் டாகப்
பழந்தமிழ் மலையின் ஊற்றாய்
மன்னரின் காப்பி னாலே,
வழிவழி வழாது வந்த
அன்னவை கானு கின்றேன்
ஆயினும் அவற்றைத் தந்த
முன்னூலை, அயலான், நஞ்சால்
முறித்ததும் கானு கின்றேன்!

பகைக்கஞ்சாத் தமிழ்

வடக்கினில் தமிழர் வாழ்வை
வதக்கிப், பின் தெற்கில் வந்தே
இடக்கிணைச் செயநி ணைத்த
எதிரியை, அந்நாள் தொட்டே
“அடக்கடா” என்று ரெத்த
அறங்காக்கும் தமிழே! இங்குத்
தடைக்கற்கள் உண்டென் நாலும்
தடந்தோருண் டெனச் சிரித்தாய்!

வெற்றித் தமிழ்

ஆளுவோர் காட்பட் டேனும்,
அரசியல் தலைமை கொள்ள
நாளுமே முயன்றார் தீயோர்:
தமிழேநி நடுங்க வில்லை!
“வாளினை எடுங்கள் சாதி
மதம் இல்லை! தமிழர் பெற்ற
காளைகாள்” என்றாய்; காதில்
கடல்முழக் கத்தைக் கேட்டாய்!

படைத் தமிழ்

இருளினை வறுமை நோயை
இடறுவேன்; என்னு டல்மேல்
உருள்கின்ற பகைக்குன்றை நான்
ஒருவனே உதிர்ப்பேன்; நீயோ
கருமான்செய் படையின் வீடு!
நான் அங்கோர் மறவன்! கன்னற்
பொருள்தரும் தமிழே நீ ஓர்
பூக்காடு; நானோர் தும்பி!

